

# Tips to reduce food wastage:

## Tips untuk mengurangkan pembaziran makanan:

减少食物浪费的贴士:

உணவு வீணாவதைக் குறைப்பதற்கான உதவிக்குறிப்புகள்:



### Make a shopping list and keep to it

Buat senarai membeli-belah dan beli hanya yang disenaraikan

拟定购物清单, 按清单购买

வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியலைத் தயாரித்து, அதன்படி வாங்குங்கள்



### Keep near-expiry food items within easy view

Letakkan barangan makanan yang hampir tamat tempoh supaya mudah dilihat

把即将过期的食品, 摆放在在显眼处

விரைவில்-கெடும் உணவுப் பொருள்களை எளிதில் கண்ணுக்குத் தெரியும்படி வையுங்கள்

In support of:



© National Environment Agency 2020

LOVE FOOD.  
**DON'T**  
WASTE IT.

BUY AND ORDER ONLY  
WHAT YOU CAN FINISH.

爱惜食物，  
别浪费。

请按需要购买和订购。

SAYANGI MAKANAN.  
**JANGAN**  
MEMBAZIR.  
BELI DAN PESAN HANYA  
YANG BOLEH ANDA HABISKAN.

உணவை  
நேசியுங்கள். அதை  
வீணடிக்காதீர்கள்.  
உங்களால் சாப்பிட்டு  
முடிக்கக்கூடிய அளவை  
மட்டுமே வாங்குங்கள்.

In support of:



© National Environment Agency 2020